


சேருங்கள்
இப்போதே!!!
அல்லது
இலவச போன்
1800-110-069



ஓய்வுதிய நிதியம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையம்

அடல் ஓய்வுதிய திட்டத்தில் சேருங்கள்!!!



இப்போது செய்யப்படும் சிறு முதலீட்டை விட அடல் ஓய்வுதியத் திட்டத்தில் கிடைக்கும் முதுமைக்கால பயன்கள் உண்மையிலேயே மிக அதிகம்!!!

ஏபிள் என்றால் என்ன?	யாருக்காக?	ஏன் ஏ யி ஓய்?	எவ்வாறு சேர்வது?
<ul style="list-style-type: none"> இந்திய அரசின் உத்தரவாதம் பெற்ற குறைந்தபட்ச பென்ஷன் திட்டம். சந்தாதாரர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒழுங்காகக் கட்டி வரவேண்டும். குறைந்தபட்சம் உத்தரவாதமானபென்ஷன் மாதம் ஒன்றுக்கு ரூ.1000-5000. குடும்பத்திற்கு அதிக பென்ஷன் கிடைப்பதற்காக கணவரும் மனைவியும் தனித்தனியாக ஏபிள் திட்டத்தில் சேரலாம். 	<ul style="list-style-type: none"> 18-40 வயது வரையிலான எல்லா இந்தியக் குடும்களுக்கும். மேற்கண்ட வயது வரம்பில் உள்ள தற்போதைய ஸ்வல்ம்பன் பயனாளிகளுக்கும். நீங்கள் வருமான வரிச் சலுகை பெற விரும்பினால். 	<ul style="list-style-type: none"> மூன்று உத்தரவாதமான பயன்கள் சந்தாதாரருக்கு குறைந்தபட்சம் உத்தரவாதமான ஓய்வுதியம். சந்தாதாரர் இறந்து விட்டால் அவருடைய துணைவருக்கு குறைந்தபட்சம் உத்தரவாதமான ஓய்வுதியம். நாமினிக்கு ரூ.1.70 லட்சம் முதல் 8.50 லட்சம் வரை பென்ஷன் கார்பஸ் கிடைக்கும். 	<ul style="list-style-type: none"> உங்களுடைய வங்கிக்குச் செல்லுங்கள். குலபமான ஏபிள் பதிவுப் படிவம் சமர்ப்பியுங்கள். மாதாந்திர/காலாண்டு/அரையாண்டு பங்களிப்பு செலுத்தலாம். ஆதார் அட்டை கட்டாயமல்ல.

ஏபிள் எல்லோருக்கும் சரியான ஓய்வுதிய திட்டம்!!!